

TERMS OF SUBSCRIPTION
R. C.
In Advance per annum.....4-00
In Advance per 6 months.....2-00
In arrears per annum.....6-00
In arrears per 6 months.....3-00
Postage extra, R. 1 for India
Ceylon Rs. 1 for India
and Rs. 5, Europe.
CHARGES FOR ADVERTISEMENTS.
Under 12 lines...per line..... 16
Above 12 lines...per line..... 10
One fourth of a column.....3-00
Half a column.....5-00
Three fourths of a column.....7-00
One column.....9-00

The Jaffna Catholic Guardian.

கத்தோலிக்கப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Nisi Dominus custodierit civitatem frustra vigilat qui custodit eam."

கையொப்பவிகிதம் .ரூ.ச
ஆம் க-க்கு முற்பணம்.....4-00
சு-மாசத்துக்கு முற்பணம்...2-00
ஆ-ம். க-க்கு பிற்பணம்.....3-00
சு-மாசத்துக்குப் பிற்பணம்...3-00
தபால்சிலவு { இலங்கைக்கு..1-00
 { இந்தியாவுக்கு..1-00
விளம்பர விகிதம்
12 வரிக்குள் வரி-க-க்கு..... 16
12-க்கு மேற்படிவல் வரி க-க்கு 10
கரல் கொலத்துக்கு (28 வரி.) 300
அரைக்கொலத்துக்கு..... 5-00
முக்கூர் கொலத்துக்கு..... 7-00
ஒருசலத்துக்கு..... 9-00

VOL. XVIII.

JAFFNA, SATURDAY AUGUST 5TH 1893

NO 29

NOTICE

MADHU CHURCH.

The festivals at this Church will begin as usual on the 1st Sunday of May and close on October 1st. Holy Rosary.

Weather permitting and the concourse of pilgrims being sufficiently large, there will be every Sunday after Mass procession with the Statue of Our Lady round the Church.

Persons wishing to take part in the "Novenas" will kindly communicate with the undersigned.

C. MASSIET O.M.I.
Administrator of Madhu,
Vavuniya

NOTICE.

ST. PATRICK'S COLLEGE.

Intending pupils will be admitted to this school till the end of August, and not later, unless on payment of an Admission Fee.

THE PRINCIPAL.

CEYLON SAVINGS BANK.

(Established 1832.)

President.—The Hon'ble the Colonial Secretary, *Ex Officio*.

Remittances

CAN be made through every Kacheri, or by Cheques, Drafts, Inland Money Orders and Postal Orders payable in Colombo to order of the Secretary. Attention of Depositors is particularly invited to Rule No 8 regarding attestations of Signatures on withdrawals.

Letters addressed "On H. M. S."

To the SECRETARY, CEYLON SAVINGS BANK will pass free of postage.

Deposits and withdrawals may be made between the hours of 11 and 2, Saturdays, Sundays, and Holidays excepted.
(Signed) W. J. GORMAN,
Secretary, C. S. Bank

NOTICE.

Is hereby given that the Elephant Pass Rest House will be closed to the Public from the 7th Instant to the 20th of September 1893 to effect repairs.

Provincial Road Committee's Office
Jaffna 2nd August 1893.
F. BOWES.
For Chairman P.R.C.

CHURCH NOTICE.

HOURS OF DIVINE SERVICE.

Sunday 6th August 1893.

AT THE CATHEDRAL.

Mass 5. 15 A. M.
High Mass 6. 30 A. M.
" 8. 30 A. M.
Benediction 5. 15 P. M.

AT ST. JAMES'.

Mass 5. 15 A. M.
Benediction 5. 30 P. M.

APOSTLESHIP OF PRAYER.

General Intention for August 1893.—Parochial Works.

Telegraphic Summary

France and Siam: The Blockade.
Paris, July 25th. The blockade of Siamese

ports has not yet been notified by France. Active negotiations are going on between the Marquis of Dufferin and M. Develle, Foreign Minister.

France and Siam: The Chinese Attitude.

London, July 26th. The French Minister has notified to the powers that the blockade of Siamese ports commenced yesterday. Nine French warships are mustering at the mouth of the Meikong to enforce the blockade. China is surprised at the demand made by France for the left bank of the Mekong to the twenty-third parallel. China claims both banks of the Mekong to a point much further south. The Mandarin party in China is seeking to force the Government to intervene against France.

England and the Bangkok Blockade.

London, July 26th. In the House of Commons last night Sir E. Grey, Under Secretary for Foreign Affairs, in reply to a question, said the French blockade of Siam was doubtless an act of belligerency. The Government, he said, would continue to protect British life and property at Bangkok.

London Merchants and the Bangkok Blockade.

London, July 26th. The merchants of the City of London interested in Siam have a letter to Lord Rosebery pointing out the dangers of the present situation there, observing that the French demands threaten the integrity of Siam, and that the blockade is aimed at British trade.

The Governor of Gibraltar.

London, July 31st. Lieutenant-General Sir Robert Biddulph has been appointed Governor of Gibraltar.

The Khedive at Alexandria.

London, July 31st. The Khedive has arrived at Alexandria, where he met with a brilliant reception.

The Government of India.

London, July 29th. Lord Roberts was yesterday presented with the freedom of the City of Glasgow. In his speech on the occasion he said the retention of our Eastern Empire was essential to the greatness and prosperity of Great Britain, which must continue to govern India on the lines taught by a century's experience.

London, July 28th. Sir William Wedderburn and Dadabhai Naoroji are promoting a Bill to abolish the Indian Council, and to provide a Parliamentary enquiry into the Government of India every twenty years.

Sir G. Portal recalled to Uganda.

London, July 27th. Reuter's correspondent at Zanzibar states that Sir Gerald Portal, whilst on his journey to the coast, was stopped on the 26th June by messengers sent from Uganda, reporting the situation there as unsatisfactory in connection with the Mussalman party, and requesting him to return. Sir Gerald, with Colonel Rhodes and Lieutenant Villiers, thereupon turned back, leaving Berkeley to bring on Sir Gerald's despatches.

Digraceful scene in the House.

London, July 28th. An unparalleled scene of uproar and excitement took place in the House of Commons last night during the debate on Mr. Gladstone's new financial clause of the Home Rule Bill. Mr. Chamberlain made a speech in which he compared Mr. Gladstone to Herod, upon which the Irish members retorted by calling Mr. Chamberlain a Judas. The Chairman attempted to put the amendment, when the Conservatives cried "order," and demanded that Mr. O'Connor should withdraw his objectionable expression. A scuffle then ensued between the Conservatives and the Nationalists, and blows were freely exchanged. The Speaker was summoned, and induced Mr. O'Connor to apologise, and quiet was restored and the clause voted by a majority of twenty-one. The remaining clauses were then passed, and the report on the Bill was fixed to take place on August 7th.

Emperor William visits Cowes.

London, July 30th. Emperor William arrived at Cowes yesterday, and was received by the Prince of Wales. He dined at Osborne last night. The visit is quite a private one.

French Gallantry in Siam.

London, July 31st. Notwithstanding Siam's acceptance of the French ultimatum the French have occupied the Island Kohsichang, and have expelled the residents there, besides the Siamese Customs officials. They have also intercepted all incoming vessels, and seized lighters belonging to British merchants. The French press is exultant over the Siamese surrender, which, it says, is a triumph of French diplomacy, and a serious blow to British influence in the East.

The Solomon Islands.

London, July 29th. Great Britain has proclaimed a protectorate over the Solomon Islands. Great coal strike in England.
London, July 29th. The coal strike in England has commenced, and twenty thousand

miners are idle at Leeds, twenty thousand at Nottingham, and many thousands at Pontefract, Bristol, and elsewhere.

London, July 30th. The miners now on strike number a quarter of a million, and the movement is extending.

France and Siam: prospects of a settlement.

London, July 29th. The negotiations between France and Siam still continue, and there are hopes that a peaceful settlement may yet be attained, owing to further concessions made by Siam.

Revolution in Argentina.

London, July 31st. News has been received from the Argentine of a serious revolution of Radicals in the provinces of Buenos Ayres, Santa Fe, and San Louis. Severe fighting has taken place at many points, the results being in favour of the Radicals. The whole country is rising.

Local &c

The Right Rev. Dr. Joulain. In thankfulness to God for the appointment of the new Bishop of Jaffna, a *Te Deum* was sung by the assembled Clergy at St. Mary's Cathedral on Friday evening last, when Benediction of the Blessed Sacrament was also given. Friday was a holiday at St. Patrick's College in honour of the event.

A Solemn Requiem High Mass for the repose of His Grace the Most Rev. Dr. Bonjean, Archbishop of Colombo, was announced in our last, sung in the Cathedral of St. Mary's on Thursday the 3rd Inst., the celebrant being the Very Rev. L. Mauroit, Administrator Apostolic.

Administration Reports We have received from the Office of the Hon'ble the Colonial Secretary the Reports on the Postal and Telegraph Department, on the Southern Province and on the working of Local Boards for the year 1892.

F.N. Society, Trincomalee. We have to acknowledge with thanks the receipt of the Report of this Society for 1892. The society is supported by an annual Government grant of Rs. 300 supplemented by subscriptions which in 1892 amounted to Rs. 505.75. The sums given away during the year for the relief of the needy amounted to Rs. 247.70. The balance remaining to the credit of the Society is Rs. 817.82.

Mr. Bellamy, the District Engineer of Jaffna proceeds to Colombo. He will be replaced here by another officer of the Public Works Department.—*Cor.*

Mr. Arunachalam, Head-Overseer, who has been acting from the beginning of the year as District Engineer, Mannar, having given satisfaction in the discharge of his duties has been confirmed in his new appointment. He is a brother-in-law of the late F. Armstrong Mutyah Mudalyar, long and honourably connected with the P. W. Department as an efficient and trustworthy officer.—*Cor.*

Social and Personal.—The marriage of the Revd. Mr. Yates of the Anglican Church in Jaffna, with Miss Geddos will take place on the 2nd Inst.—*Cor.*

Hydrophobia.—A blacksmith of the town who was bitten by a rabid dog sometime ago was seen the other day running amuck among the people passing along the streets and it was with the greatest difficulty and not without some risk that he was seized by a number of his friends and taken to his house. He was evidently suffering from hydrophobia, from the effects of which he has since died.—*Cor.*

The Mathematical examination for which the Ceylon Government offers a prize of Rs. 100 to the best candidate was held this week in Jaffna and other centres. Mr. Loombruggen who had been engaged in the inspection of the Schools in Mullattivu had to come here specially to superintend the examination.

Proctor's Examination.—Twenty candidates presented themselves for the Proctors' Examination on the 31st Ultimo; but as the papers were not ready the examination was postponed to Wednesday the 2nd Inst. Fifteen of the candidates appeared for the final and five for the Preliminary examination.

Sir A. Havelock has taken his departure to Torquay for the remainder of his holiday, returning to London about the 10th of August.—London *Cor.*—*Cey. Times.*

The New O. B. C.—We learn that the Chartered Bank is to take up the Liquidation business of the New O. B. C. Limited from the 16th Inst., the official liquidator having sent the power of Attorney to the Manager of the Chartered Bank.—*C. C. Messenger.*

A serious carriage accident took place at Batticaloa on the 24th ultimo, as the result of which Mrs. Atherton, the oldest and most respected European lady in Batticaloa passed away to the regret of the whole community of that town. According to the *Observer* she was born at Jaffna in 1810 and went to Batticaloa in 1839. She was always styled the "chief Mother of Batticaloa" (Pemma Amma) and was 83 years of age. She leaves behind two sons, Messrs Robert and Edward Atherton, five daughters, six grand daughters and one grand son, young Dr. Sortain who is shortly expected from England.

The Jaffna Markets Fund receipts amounted to Rs. 1,556.29 and the expenditure to Rs. 247.90, for the half year ended 30th. June 1893.

Letter Cards for Ceylon. The Government has resolved, says the *Times*, to introduce letter cards into Ceylon, and has accordingly instructed the Government Printer to have a supply of them ready as soon as possible, as it was proposed to issue them to the public on the 1st of August.

Sir Eubert Jerningham, Governor of Mauritius received on the 30th. June, through His Grace Archbishop Mannin, a Brief from His Holiness conferring the Chevaliership of the order of St. Gregory the Great.

Ceylon News.

A number of carriage accidents have taken place in Slave Island Colombo, the most serious of which is the one by which Mrs Garvir, the wife of the chief Surgeon of the Hospital broke her leg besides sustaining other injuries.

According to a proclamation in the Gazette, the export duty on hides has been raised to Rs. 12 and on horns to Rs. 14 per cwt from the 1st Instant.

Dr. Oplestonejis to read a paper on the Epic of Parakrama at a Meeting of the Ceylon Branch of the Royal Asiatic Society to be held on the 11th Instant under the presidency of H. E. the Lieutenant Governor, Sir E. Walker.

Mr. Walsh Wrightson, Provincial Engineer, who owing to a dog-bite has had to go to Paris to consult Pasteur, writes:—I have visited the Pasteur Institute every day since my arrival here and have been duly inoculated. This inoculation is the sole treatment. I am all right, so far, but have about seventeen days' more inoculation before the course is finished.

Ceylon, the jewel of the Indian seas, has a fine display of her products, essentially Oriental and interesting. While spices and fragrant woods are what we expect from her and things rare and quaint, her tea exhibit is her pride, indicating the Western march of the cultivation of this herb from China to Siam and now to Ceylon. She will serve her tea in her booth and wait on her patrons with Sinhalese attendants in native garb and it goes without saying that the booth will be an attractive spot to all.—*Illustrated American.*

Dr. Roberts has severed his connection with the Civil Medical Department.

Hon. G. S. Williams was to have left Colombo for Europe on leave on the 3rd Instant.

The Railway Probationer's Examination held on the 31st. May last has been cancelled owing to some foul play and a fresh examination has been fixed for the 18th and 19th. August; to which candidates who presented themselves for the previous examination will be admitted.

The annual camp of Exercise for Volunteers will be held at Urugasumhandiya from the 23rd. to the 30th. September next.

கோயில் தினம்.

கஅகூ. ம(று) ஆவணிமீ ௧-௩௨	ஆசனக்கோயிலில்
௩-ம் பூசை	ருவ மணிக்கு
௨-ம் "	சுஇ
௩-ம் "	அஇ
ஆசீர்வாதம்	ருவ
சந்தியோசுமையோர்கோயிலில்	சந்தியோசுமையோர்கோயிலில்
பூசை	ருவ
ஆசீர்வாதம்	சுஇ

விளம்பரம்.

ஆனீனாடுவ வடிவீடு பழுதாபர் க்கப்படுவனையடிநிர்ப்பதால் இந்த மாசம் ௧௩-௨ கொடுத்திருக்கிற பூரட்டாசி மாசம் ௨௦-௩ வரையும் அது புவிக்கக் கூடியதா யிருக்கமா ட்டாகு.

சென்பத்திரிசியார் கல்லூரி.

இக்கல்லூரியிலே சேரவிருப்பும் மாணக்க ஆவணிமாச முடிபுவரையி லுஞ்சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அகற்குப் பின்னாலும் அகற்குரிய சலார்கொடுத்துச் சேரவேண்டியது. இங்ஙனம், கல்லூரித்தலைவர்.

விளம்பரம்.

மருதமெதிருப்பதி. இத்திருப்பதித் திருவிழாவானது வழக்கம் போல வைகாசி மாசத்திலே வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை யார் ப்பமாக ஐப்பசி மீ ௪-௩௨ வரும் செபமாதாவின திருநாளிலே மு டிபாகும்.

காலம் வசதியானால் போதிய தெய கையொரு நாத்திரிகக் கூடியிருந்தால் ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கால திவ்விய பூசையின் பின் செ பமாதாவின திருச்சுரூபம் விதி கொண்டு சுற்றப்படும். திருவிழாக்களிலே பங்குபடும் வி ருப்பினுடையோர் திருப்பதித் தலை வராகிய நம்மிடம் பேசி மொழுகு செய்துகொள்ளவேண்டியது. இங்ஙனம்,

C. Massiet O. M. I. திருப்பதித் தலைவர்.

நொத்திசு பண்ணுதல், அச்சடித் தல், அல பண்ணுதல், புல்தகம கட்டுதல், எழுத்தவார்த்தல், புல்தக ம்கள்படங்களை எழுத்துகள் விற்றல் முதலியவைகளும், சகலமொனியோ டர்களும், செக்குள், போஸ்தியோ டர்களும்தின்னும் மிப்பேர்ப்பட்ட வைகாரம் இந்தப்பதினபத்திரத்தின் மனைசுருக்கு அனுப்பவேண்டியது.

காவலனில் அச்சடிக்கப்படும் கா கிதங்கையே பத்திராதிருக்கு வி லாசமீட்டனுப்பவேண்டும்.

மனைசுருடனும் அல்லது பத்திராதிருடனும் தம்சாரியங்களைப்பே சுவோர் தங்கள் பேரையும் விலர் சத்தையும் விளங்கவெழுதும்படி வி சேஷமாய்க் கேட்கப்படுகின்றது.

யாழ்ப்பாணக் கத்தோலிக்குப் பாதுகாவலன்

கஅகூ. ம(று) ஆவணிமீ ௧-௩௨

RIGHT REV.DR.H. JOULAIN BISHOP OF JAFFNA. யாழ்ப்பாண மேற்நிராணியாராகிய மகா கனம்பொருந்திய

யூலாண்டவர்.

யாழ்ப்பாண மேற்நிராணியாராயி ருந்த மேலீசுண்டவர் கொளும்பு அதிமேற்நிராணியாராக நியமிக்கப் பட்டபின் திருச்சபைத் தலைவராகிய பரிசுத்த பரப்பாண்டவா நமக்கு யா ணமேற்நிராணியாராக நியமிப்பாரெ ன்ப்பதைய நியமிக்குந் ஆவனும் ஆத் திரமு முடையவர்களாகவிருந்தோம்.

நேறதைத்தினமாகிய வெள்ளிக்கிழ மைகாலே விக்கார் ஜெனரல் சுவாமியா ருக்கு கனம்பொருந்திய யூலன் சுவா மியார் யாழ்ப்பாண மேற்நிராணி யாராக நியமிக்கப்பட்டாரென்று வந்த தந்திச்செய்தி நம்மெல்லாரையும் மகி மிழ்ச்சி தது. ஆயினும் பிற்கொடுத்திருந் த மகதைகளுக்குப் பதியு ஓடு ஆ யன் நியமிக்கப்பட்டாரென்ற கபசெ ய்தியைக் கோயின் மணிகளெல்லாம் தமயின்னிசைகொண்டு அறிவிக்க கி ரிந்துவர்கள் அச்சம்கதியையறிந்து மனப்பூரண சந்தோஷமுடையவர்க ளாயினார்கள்.

யூலன் ஆண்டவரயாழ்ப்பாண மே ற்நிராணியாராகத் தேவதிருவாந்தி லே குறிக்கப்பட்டு அததேவ திருவு ளத்துக்கொத்தபடி திருச்சபை யரசு நடத்திவருகின்ற பரிசுத்த பரப்பா ண்டவரோடு நியமிக்கப்பட்டார். இ வர் தேவபத்தியாலும், கல்வியாலும் சாதாரிய புத்திவிமரிசையாலும், பத் திவேக சுறுசுறுப்பாலும் மேற்நிரா ணித்தவ பதவிக்குத் தெரிந்து கொள்ளப்படும் மேலான குணங்க ளையுடையவராயினார். இவர் குருவா யிருந்த ககூ.வருடகாலமாக யாழ்ப் பாண மேற்நிராணத்திலே அதிகப த்திவேகத்தோடும், தளராதமுற்சி யோடும் ஆனம் இரட்சணிபத்துக் காக இடையறாத பாடுபட்டுவந்தவர். சென்ற ககூ வருடகால அனுபவத்தா ளும் ஊர்ப்பழக்கத்தாலும் சனப்பழக் கங்களாலும் மேற்நிராணித்துவருள் ள அரண்ச்செவ்வீதில் நடத்துவதற்கே ற்ற அறிவும் அனுபவமுமுடையவரா யிருக்கின்றார்.

ஆகையால், யூலாண்டவர் யாழ்ப் பாண மேற்நிராணியாராக நியமிக்க ப்பட்டமை நம்மெல்லோருக்கும் வி சேஷ ஆசிரிவாதமென்று சொல்வத மென்று தடையில்லை. இவருடைய மேலான ஆசாரித்துவ ஆளுகையி னாலே யாழ்ப்பாணத் திருச்சபை அதிகவிருத்தியும், அதிக பெலனும், அதிக ஸ்திரமுமுடையதாக இவ்ருத் தமென்று நாம் காத்திருக்கலாம். அந் தக்கா அவர் தலையிடும் முயற்சிகளை யெல்லாம் தேவன் ஆசீர்வதித்து அவ ருக்குத் தேக ஆரோக்கியத்தையும் நீடிய ஆயுடையுங் கட்டளையிடுபடி சகல கிறிஸ்துவர்களுந் தங்கள் அனு தினை செபங்களிலே வேண்டிக்கொள் வதுமாதிரிமன்றி இவ்வித மகாலெ ளுவரை மேலான ஆசாரியாராக நியி த்துத் தந்தகையிட்டு நன்றியறிந்த ஸ்தோத்திரமுஞ்சொல்லக்கடவர்கள்

இருகோடியே பத்துலட்சத்துக்ககிமாளை செய அப்போல்தை சபையாருக்காக நியமிக்கப்பட்டு அர்ச். பரப்பாணவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆவணிமாசத்தின் பொதுக்கருத்து.

பங்குவசாரணைக்கோயில்கள்

போனமாசத்தில் திருக்கள் வித்தியா கும்படியாய் யேசுகாதருடைய திருவிரு தயத்தைப்பாந்துப் பிரார்த்தித்தபின்பு இந் தமாம் திருக்கள் விசாரணைக்குள்ளிருக் குங் கோயில்களுக்காக வேண்டிக்கொள் வது நியாயமாம். குருமார்கள் தங்களுக் குக் குறிக்கப்பட்டிருக்கும்பங்கையும் அதைச்சேர்ந்த பற்பல ஞான அலுவல்களை யும் சாக்கிரதையாயும் அதகூலமாயும் நட த்திக்கும்படியாகவும் தங்கள் பங்குக் கிறி ஸ்துவர்களைத் தேவ பயபத்தியுடன் சீரான ஸல்லாடூக்கப்பாதையிலுங்கட்டி நடத்து ம்படியாகவும் அவர்களுக்கு விசேஷ அனு க்கிரகப் பிரசாதம் மகாஆஸ்சியும், மகை தயிலிருக்கும் ஆடுகளை ஸல்லமேய்ச்சுள்ள லித்திலொட்டித் தெளிந்த தண்ணீர்த் த டாகத்தைக்காட்டி ஓநாய் புலி முதலிய தவட மிருகங்களால் மோசம்வராதபடி ஆடுகளைப் பட்டியிலடைத்து இடையின் ள்ளெந்துச்சுக்கிரதையாயிருப்பதுபோல ஞா ன மேய்ட்டான குருவானவருந் சமது பங்கிள்ள செய்காதருடைய மந்த ஆடு களாகிற கிறிஸ்துவர்களை சாக்கிரதையே லையோடு பராமரித்து அவர்கள் ஆத்தமத் துக்கு மேசம்வராதபடி கண்ணுண்டாயி ருப்பது அவருடைய முத்தக்கடமையாம். இந்த உண்ணத் ஆலுவை அவர் பிரமாணத் திமாய்ச்செய்து சனைக்களின் நன்மைக்காக அவர் தவக்குந் சகலவேலைகளையும் அனு கூலமாய் முடிக்கும்படி அந்நந்தப் பங்கைச் சேர்ந்த கிறிஸ்துவர்களே தங்களை விசாரி

க்கும் குருக்களுக்காக யேசுகாதருடைய திருவிருதயத்தைநோக்கி இந்தமாதத்தில் முக்கியமாய் வேண்டிக்கொள்ளுவார்களாக. தி.இ.ஆன்.

பொதுவர்த்தமானம்

Weather. கரல்கலை—மப்பு. நதாரங்கா ட்டியும் மழை பெய்ததாயில்லை. தென் றற் காற்றானது புசல்போல வடிக்கின்றது.

Anniversary of the Late Arch-Bishop of Colombo.—கொளும்பு அதிமேற்நிராணியாண்டவரின் வருஷாப்பியம்.—செ ன்றவருடம் ஆவணிமீ ௧-௩௨ யே நம்மு டைய மேன்மைநங்கிய அரிய பொருள்சீ ள் அதிமேற்நிராணியாண்டவர் காலஞ்சென் றதின்மே. அதனாலே சென்ற ௧-௩௨ யியாழ்க்கிழமை ஆசனக்கோயிலிலே அவருடைய ஆத்தம இழைப்பாற்றிக்காக விக்கார் ஜெனரல் சுவாமியாரினாலே பாடந்பூசை சொல்லப்பட்டது.

The Archbishop Malim.—அதிமேற்நிராணியாண்டவர் அத்தமேற்நிராணியாண்டவர் எழுதுவதுயாரதெனில்—யாழ்ப்பாண மேற்நிராணக்கிறிஸ்துவர்கள் சபசோபன புத்திரத்துடன் கையெழுத்துகளிட்டு நமக் கணுப்பியபுத்தத்திலேமேலும் அவர்கள் காட்டிய அன்பைக்கண்டு மிகுதியும் அன்பி ன்னத்தாக்கமுடையவரானோம். நாமத னை யொருநிரவியமாக மதித்து யாழ்ப்பா ண மேற்நிராணத்திலுள்ள நம்முடைய அரிமையான பின்னர்களின் ஞாபகமாக எ ன்றும் பவத்திரப்படுத்தி வைத்துக் கொள் ளுவோம்.

The feast of St. James.—சந்தி யோசுமையோர் திருநாள். ஆடி மீ 17-௩ கரையூர்ச் சந்தியோசுமையோர் கோயில்கொண்ட கொண்டாட்ட மாறம். மாசி எட்டுள்ள வரையும் வெருவினோ தமாய் நடத்தது. எட்டாம் நாளிரவுவே ள்ப்படும், அடுத்தநாட் காலே பாடந்பூசை யும் வைக்கப்பட்டிப் பின்னேரம் திருச் சூரடும் விதிகொண்டு சுற்றப்பட்டு சற் பி ரசாத ஆசீர்வாதத்தோடு திருநாள் முடி யாயிற்று.

மேலும் கரையூர்ச் சந்தியோசுமையோர் கோயில்திருநாள் முடித்தவன் சந்தானத் தாயார் பேரிற் பத்தியுள்ளகி ள் கிறிஸ்தவர்கள் கூடி மேற்படி ஆவனத் திறுனோ அத்தாயாருடைய திருநாட் கொண்டாட்டத்தைத் தொடங்கினார்கள். இத்திருநாள் வழமையாய் இக்கோயிலி ல் கொண்டாட்டப்பட்டு வரிலும், இவ் வான்கு வெகு விதேச வேடிக்கையாக நடத்தேறியது. ஒவ்வொரு நாளுந் தேவ ளற்களுன ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டது. 29-௩ உசனிக்கிழமை யி ரவு வெஸ்பர் பாடப்பட்டது. அன்றிர வு அதற்கெனச் சமைக்கப்பட்ட, மாலை கள் தோரணங்களாலும் கொத்த வே ளைச் செய்யப்பட்ட கொடிகள் பூஞ் டெடிக்களாலும், குழை கொம்புகளாலும் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அ ன்று வைக்கப்பட்டிருந்த வெளிச்சங்க ளால் இவ்வுபபடென விளங்கியது. இடைக்கிடையின்னலம்போல மத்தா ப்பு பகல்வெற்றிகள் இலங்கின. இறுமு ழக்கம்போலப் பிரங்கிகள் தம்பேயா யைத் திறத் ததிர்த்தன. 30-௩ ஞாயி துவாரக் காலே 6 மணியளவில் வண ட்பூலும், பென்நென்றும், சுவாமியார்களுந் திலேயேய வண ஏ. டெல்பெஷ் சுவா மியாராந் பெரிய பாடந் பூசை கொ ளப்பட்டது. அன்று பின்னேரம் திர ளான சனைக்கள் கூடி மிக்க ஆடம்பர த்துடன் அலங்கார வித்யியாய்த் திருச் சூரடி சுற்றுப்பிரகாரஞ் செய்தனர். அப்பாற் சற்பிரசாத ஆசீர்வாதத்துடன் திருநாள் சமாப்தி பெற்றது. இத்திருநாள் வருகின்ற வருஷ மிதினும் விசேஷமாக இவ்விடத்தில் நடைபெறும்போலத்தோ ன்றுகிறது. (கடி.)

Rowdiness at Chavakcherri.—சாவக் கச்சேரியில் நடடாமுட்டித்தனம்.—வெ ரியாலே கோபத்தானே மனமேட்டினம யாலே தெரியாத சாவக்கச்சேரி விதி விட்டுக்குச் சென்றிருந்த ஐரோப்பிய வா லிபதரைமார் இவ்விதவெரு ஐரோப்பிய வரையாதி பெரியமனுஷனைக் குறித்து அந் தமோடிவீட்டுப் புத்தக்கத்திலே தாமதமாக எழுதிவிட்டார்களென்றும் அது வழக்குக் கிடமாயிருக்கிறதென்றும் கேலியாலே.

Suicide.—தற்கொலை.—8-ந்தர்மடத்துக் கு அயலாயுள்ள புனகயிலைத்தோட்டத்து னே சென்று விபாழ்க்கிழமைப்பிரவுருடன் ஞாங்கியிற்றான்.

Hydrophobia.—விசர்—இமமாசங்களுக்கு முன்னே விசர்நாயிலே சடிக்கப்பட்டிருந்த ஒருமனுஷக்கு சென்ற சனிக்கிழ

மை விசருண்டாய் அன்றிரவு மரணமாயி ன்.

Mr J S Johnpillai.—மென் ஜே.எஸ் யோன் பின்னா—இலங்கை வைத்திய வித்தியாசாலையிலே சென்ற பரிட்சையி லரங்கேறிய இவர் மகாநை மறியப் கூட வைத்தியராக நியமிக்கப்பட்டார். சென்ற சந்தோஷத்தோடும் தங்கள் றேம்.

The Governor returning.—தேசாதிப தி திரும்பிவரல்.—புரட்டாசிமாசம் முச வந்திகதி புறப்பட்டுக் கப்பல்வழியாகத் தே சாதிபதி லண்டனிலிருந்து வருவதாக ஒரு வர் தெரிவிக்கிறார். ஆகையால் தேசாதி பதி தம்முடைய பாரியாருடனும் பத்திரியு டனும் அம்மாசம் ௨௦-௩ வரையிலே கொளும்பு வந்ததேசுருவர்.

The Ceylon art exhibition.—இலங்கைத் தொழின்காட்சி.—இலங்கையிலே கையெழுப்பப்பட்ட கைத்தொழிப்பொருள் கள் எல்லாம்வைத்துக் கொளும்பிலே வருக ட்டிக்காட்டப்படும்.

Post Office notice.—தபாற்கத்தோ விளம்பரம்.—விவாகம்முடியாத வாலிப் பின்னாசனஞ்சுள்ளே தந்திக்வேலைப் பி தபாற்கத்தோகளிலும் தந்திக்கத்தோக் களிலும் வேலைபாக்க விரும்பினோர் தம்மு டைய கையெழுத்தாலேபெட்டெட்டெழுதிக்கேட்டுக்கொள்ளவேண்டுமென்று தபாற் கத்தோர் தலைவராகிய மெல்.ஸ்கின்னர் வி ளம்பரம் விடுத்திருக்கின்றார்.

Mannu relief works.—மன்னர்ச் ச காயவேலை.—மாதோட்டப் பகுதியிலே பஞ்சத்தினலே வருந்தினர் சனைக்கரு குச் சகாயமாக அரசாட்சியார் இராட் தகுள்ளத்திலே வேலை தொடங்கியிருக்கி றார்கள். மாதோட்டப்பகுதியிலும் நானு ட்டாள் பகுதியிலும் இருந்த ஆண்களும் பெண்களும் சிறுவருமாக களநீடு பே ர் வரையிலே போய் வேலை செய்து பி டைக்கிறார்கள். நம்மி ஆண்பின்னா களுக்கு ஒருபடி அரிசியும் சதமும்; பெண் பிள்ளைகளுக்கு முக்கூற் படி அரிசி யும் ௧ சதமும், சிறுவருக்கு அரைபடி அரிசியும் ௨ சதமும். சிலர் இத்தவே ளையை விட்டு காடுகளுக்குச் சென்று பாலையும் பழம்பழங்களையும் ஆவரம்பட்ட வேம்பாடம்பட்ட வேட்டியுஞ் சதை களுக்குக் கொண்டு சென்று விற்றுப் பிணைக்கிறார்கள். சனைக்களுக்கு இப்பா ட்பே விசேஷ ஆறுதலாயிருக்கின்றது.

The financial position of Ceylon.—இலங்கைச்செவ்வீதல்.—சென்ற ஆனிமீ ௧௦-௩௨ சேர் எவ். சீக்கர் கண் என்மேற் இலங்கை வரிலையுருத்த பாள்என்ப்தி லே கேட்டகேள்விக்கு உத்தரமாக இல ம்கைமச்சிரியார் வேறுவரிக்கைக்குறித்து ஆராயவேண்டியில்லை. வேடர்.உட்பேட் காத்திலே செய்த திருத்தங்களால் வந்த வருமானத்திலும்மார்க்க இப்போது அதி கமாக வருகின்றது. இலங்கையதிப்ப ருக்கிறியிலிருக்கின்றதென்று உபமச்சி ரியார் சொன்னார்.

The Late Revd Father Walsh.—உ வால்த சுவாமியாரின் தேகவியோகம்.— சென்னப்பண்டை அதிமேற்நிராணக்கத் தோத்தவரும், போப்போத்தக்கவியானும் பிர சங்கியுமாகிய உவால்த சுவாமியார் தேகவி யோகமாயினாரென்ற சங்கதியையறிந்தது க்க மனத்தையடைந்தோம். மேல்வீட்டி லிருந்து இரவுநேரம் அடுத்த அறைக்குப் போகிறவென்ற மனல்வழியாகத்தே ருலிலே விழுந்து எழும்புள்ளிருந்து காய ப்பட்டார். வைத்தியசாலைக்குக் கொண் டோபாய் வேண்டிய பரிசாப்புகள்செய்தும் குணமுறுதகரலஞ்சென்றார். சென்னை அதிமேற்நிராணத்தத்துவந்த ளுடத்துக் கும் துக்கத்துக்குமாக நாம் மிகுதியும் அனு தாப்பணமென்றோம். இவருடைய ஞாபக சின்னமணம்பத்தருக்குக் கட்டடக்கள் வைக் கவும் மணஞ்சேர்க்கவும்புகின்றனர்-R.I.P

The new Sultan of Maldives.—மாலை திவுக்குப் புதிய சுல்தான்.—கா லஞ்சென்ற சுல்தானரசருடைய தம யன் மகன் ௧௪ வயசுடையவர் அரசு கு கவும், ௨௨ என்பதும் மத்தியாகவும் சென்ற ௧௬-௩ சரவு சன சம்மதமா கத் தெரிந் தேற்படுத்தப்பட்டார்கள். இ தன்பின்னர் அங்கே கலகமும்எழுந்திருக்கி ன்றதாம்.

A fight in the House of Commons.—பாரிமேந்திலே மெல்லுத்தல்.—சென்ற ௨௩-௩ நடந்த சனப்பிரதிநிதிகளின் பர ளிமேந்திலே முன்னொரு கு சம்பவியா த மன எழுச்சியும் ஆரவாரமும் கம்புலுவு

THE
Jaffna Catholic Guardian
AUGUST 5TH

OUR NEW BISHOP.
DEO GRATIAS!

As we go to press, the glad news comes by telegram to the Administrator Apostolic that our New Bishop, the Right Revd. Dr. Henry Joulain O.M.I. has just received from his Holiness, the Pope, the Brief nominating him Bishop of Jaffna. While we write, the Cathedral bells ring out their most joyous peals, in which the bells of the other Jaffna churches join, and the happy tidings spread apace throughout the length and breadth of the Diocese to be welcomed by all with one accord of thankful acclaim.

Long live His Lordship, the Right Revd
DR. HENRY JOULAIN O.M.I.

BISHOP OF JAFFNA!

OUR FORMER BISHOP.

His Grace Dr. Melizan, in a letter just received from France, acknowledges, with much pleasure and gratification, the receipt of the superbly bound volume of Addresses in English and Tamil, numerous signed by the Catholics of the Diocese of Jaffna and forwarded to him on the occasion of the 25th anniversary of his ordination to the priesthood. He thanks his dear children of Jaffna for the touching proof they have given of their affection for him and adds that he will carefully preserve the document embodying their loving and grateful sentiments as a lasting and precious souvenir. This message will be received with great joy and satisfaction by the Catholics of the Jaffna Diocese, one and all of whom His Grace has known so intimately and whose wants he has studied and supplied so well and successfully during the period of his administration. His Grace does not certainly love them less than they love him. Of his affection for his former flock there is eloquent and enduring evidence in all that he has done for them during the last twenty-five years. He is no longer with them; but still they may rest assured that although he is now entrusted with the government of a more important See, he will yet continue to take a special interest in their welfare, temporal as well as spiritual.

THE NORTHERN PROVINCE
IN 1892.

Mr. Twynam reports that food supplies were abundant and that the public health was generally good in the districts of Jaffna, Vavuniya and Mullaitivu, during the first three quarters of the past year. The condition of these districts was not so favourable during the last quarter of 1892, chiefly owing to the insufficiency of rain, which interfered with agricultural operations and rendered the prospects of the Kalapokam crop for 1893 gloomy. The Mannar district suffered much during the greater part of 1892 in consequence of the prevalence of cholera and the failure of the paddy crops.

The total contribution by the people of the Northern Province to public objects rose from Rs. 738,435 in 1891 to Rs. 803,589 in 1892.

The total quantity of grain grown in the Province was 1,577,000 bushels; of which 300,000 bushels consisted of five grains such as *Varaku, Kurakkam, Sami* and some nine other kinds, and 1,277,000 bushels of paddy contributed as follows:—Jaffna—965,000; Va-

vuniya 116,000; Mannar 143,000 and Mullaitivu 53,000. Mr. Twynam gives a statement of the amounts recovered as paddy tax during the last 20 years; from which it does not appear that the Province has made anything like steady progress in the matter of agriculture. In the Jaffna district there was as much grain raised in 1873 as in 1892. In the Mullaitivu district, there was more grain raised during the first half than during the second half of the period under notice. In the Mannar and Vavuniya districts there has been some progress; and this, we believe, is due to the facilities afforded by irrigation works.

On the subject of irrigation Mr. Twynam has written so exhaustively, that it would be impossible for us to summarise his views within the very limited space at our disposal. We would therefore refer only to what is likely to be of general interest. Mr. Twynam, it will be remembered, was unwilling to send a colony of Jaffnese to settle under the Kalawewa, at the request of Mr. Ievers, Government Agent of the North-Central Province. This is because "the Jaffna Tamil is reluctant to go to Kalawewa and other places inland, which he looks on as hotbeds of fever and where he is cut off from home and its associations." But Mr. Twynam is for immigration from the peninsula; and he puts forward what he considers to be the best scheme for promoting it. He urges that "Kanukeni, Tannimurippu and Kuruntankulam should be restored by Government, as one great scheme, for promoting immigration from the peninsula. I feel convinced that all that is at present required could be carried out for Rs. 80,000. This and the Giant's Tank scheme on the West are the two schemes which would promote immigration from the peninsula." The advantages of the Tannimurippu scheme are set forth in the following paragraph.

"I am quite satisfied that the restoration of the tank is a work that should be undertaken by Government as an experiment, if it desires to promote immigration from the peninsula to the Wann district; and it was to obtain information to admit of my forming an opinion on this point that I have visited Kumulamunai and the tank. I do not know of any other work so likely to attract settlers from the peninsula. Kumulamunai is already a flourishing village of Tamils who originally came from the Tenmiradchi division: the climate is much like that of many parts of the peninsula; the soil is well adapted to the growth of all the products dear to the Jaffna Tamil viz. palmirah, coconut, mango, orange, lime, jack, tobacco, paddy and dry grain; there are fine pasture grounds in the neighbourhood for cattle and sheep; fish can be obtained in abundance from the sea close by, and for eight months of the year communication by sea is easy with the ports of the peninsula and Chemmalai about seven miles off on the coast.

The Giant's Tank has been inspected a second time by Mr. Parker who has made a fresh report on the proposed works, which Mr. Twynam hopes, will be undertaken in 1894. Mr. Jackson observes that the restoration of this work has been under the consideration of Government for eighty-seven years and that for the last ten years certainly of that period the idea of undertaking it has been favourably entertained. At a Public Meeting of the inhabitants of the Mannar district the following resolution was passed.

"That the restoration of the Giant's tank is expedient, that the aid of the Government is necessary and that we the land owners are prepared to pay to Government yearly one-tenth of our crops in kind or in money as shall please us best, until all sums advanced by Government are repaid and the Giant's tank restored to its fullest capacity, i.e. of fully cultivating the 12,000 acres in private hands."

Mr. Jackson thinks that as the value of the tithe in a year of fair rainfall is over Rs. 13,000, it may be confidently expected to rise to

Rs. 24,000 with an assured water supply, and that within twenty years the collections will amount to nearly five lacs of Rupees, a sum more than sufficient to meet all present requirements.

Fish-curing appears to be an industry which has assumed large proportions in the Province. In 1892, the quantity of fish cured for export beyond sea and coastwise was 24,616 cwts and its value Rs. 190,627. It is very desirable, as giving a much needed impetus to this important industry connected with the food supply of the people, that the advantages offered by Fish-curing yards established at the instance of the late Mr. Ravenscroft at Puttalam and other maritime stations; should be extended to Jaffna, Mullaitivu and Mannar.

The Palmirah palm, in spite of the great havoc committed on it, continues to yield both timber and fibre for export. In 1891, there were exported 177,047 rafters valued at Rs. 44,146. In 1892, though less number, 139,115 rafters were exported, yet by reason of their superior quality they were valued at Rs. 47,885. Palmirah fibre continues to be shipped from the ports of Jaffna, Kangesanturai, Point Pedro, Kayts and Mannar to Colombo for export to England. The total quantity exported during the last year was 12,177 cwts. valued at Rs. 156,672 as against 9,028 cwts. valued at Rs. 122,559 in 1891. The trade has increased; but the harm done to young palmirah plantations is, in the opinion of those competent to form a judgment, simply incalculable. Mr. Twynam is fully alive to the importance of the Palmirah as a fruit and timber yielder and has, in previous reports, deprecated the indiscriminate destruction of the tree for the purposes of the export trade. The fibre industry, commenced in 1890, has had the effect of ruining the young palmirah plantations in the Jaffna, Mullaitivu and Mannar districts. So great has been the havoc committed on the palmirah in Mannar that the Assistant Agent there considers that "special legislation is necessary to put a stop to the practice." The fibre industry will not pay in the long run and will end in killing the goose that lays the golden egg. In this connection we may repeat the suggestion we have already made more than once that the Forest Department should take up the cultivation of the Palmirah in such localities in the North as are adopted for its growth. Lands now lying waste or overgrown with jungle may be thus reclaimed and rendered attractive enough to induce the poor people of the Jaffna peninsula to emigrate and form new settlements.

There are many other matters of interest referred to in the report, the consideration of which we must postpone.

Occasional.

Mr. P. A. Templar, the Agent of the Central Province passes the following wholesale condemnation on the Bodiela scheme; but his opinion cannot be accepted as final.

"The complete failure of the Bodiela which has cost from first to last about Rs. 80,000 is much to be regretted; but any attempt to repair it would, I fear, only result in throwing good money after bad.

The *Ceylon Observer* says that there has been an alarming recrudescence of lottery-gambling among the better class of the Ceylonese during the last three years and denounces the evil as worse than arrack-drinking or opium-eating. Our contemporary calls upon Ministers of religion, Philanthropists and all other friends of the Ceylonese to do their utmost to put down gambling lotteries.

The bi-weekly Steam Service carried on for sometime between Colombo and Tuticorin has been so successful in improving communication between India and Ceylon that the Director of the Post Office of India has it in contemplation to arrange, if possible, for a daily Service, Sundays excepted.

Horses have superseded bullocks, for the greater part of the way, in the Mail Coach Service between Jaffna and

Matale. The coach is now horsed as far as Kanakarayanukulam from Jaffna and as far as Anuradhapura from Matale. The section of the North road between Kanakarayanukulam and Anuradhapura is not yet sufficiently improved for wheeled traffic especially during wet weather and it is therefore deemed advisable to postpone the substitution of horses for bullocks for this section.

A couple of light American coaches were imported last year for the use of the contractors engaged in the conveyance of mails and passengers between Jaffna and Matale; but the contractors do not much care to use them or to get more of them, as they cannot find room in them for the increased passenger traffic.

GENERAL JACKSON WAS DEFEATED.

"The only way he could obtain relief was to have a sapling partially cut and bent down; so he could lean over it, with his abdomen pressed hard against the tree and the ends of his toes and fingers just touching the ground."

In Mercy's name, think of anybody being driven to such a report as that! And yet what does Trouble care for high or low? This was one of the most famous men that ever lived—General Jackson, a military genius scarcely second to Caesar or Napoleon. Yet only to fancy this great general and statesman in the grotesque, even ridiculous, attitude above described! What could have made this fearless fighter cry for quarter? Let the historian tell. General Jackson was tortured by acute dyspepsia, and the only way he could obtain relief was to have a sapling partially cut and bent down so he could lean over it, with his abdomen pressed hard against the tree and the ends of his toes and fingers just touching the ground. We quote from Mr. Oliver Dyer's *Life of Jackson*, published in 1891.

It is clear enough now. In surrendering to such an enemy General Jackson only did what other heroes have done—Napoleon among them. It follows that whatsoever can cure this disease (which is universal) holds the world in the hollow of his hand. All sorts and conditions of men have a standing in this contest; and there isn't a woman to whom it isn't as important as the roof over her head.

Here is a straw that shows which way the wind blows. "In August 1889" writes the witness, "I had a pain after eating, and vomited all my food. For a week at a time nothing would stay on my stomach. I had a bad taste in the mouth, and a slimy phlegm would gather in my mouth and stick in my throat, causing me to be sick. I was tired all day long, and even more so in the morning than when I went to bed at night. After a while I began to be troubled with shortness of breath and a sense of fullness or constriction in the throat, so that at times it seemed as if I must choke. There was fearful pain in my left side, and a most oppressive feeling of tightness round my waist and at my chest. I lost a great deal of sleep, and night after night I only dozed for an hour or two. You will easily believe me when I say that I became dreadfully weak and lay in bed for three weeks at a time.

"During my illness I had four doctors attending me, yet I grew so bad that one of them called an additional doctor in consultation. On this occasion I thought I was going to die, and all who called to see me were of the same opinion. After I had suffered in this manner for six months my brother Alfred told me of the great benefit his wife had received from taking a medicine called Mother Seigel's Syrup, and persuaded me to try it. I did so, and after having taken a few doses my food digested, and I felt easier and gained some strength. By the time I had used three bottles I was back at my work, strong and hearty, and have since been in good health. I have been a fergeman and have worked at the Carlerock Forge over sixteen years. I have recommended this remedy to many persons, upon whom it has had the same good effect. You have my free consent to publish my letter if you think fit. I will answer inquiries.

(Signed) "George Darby

"310, Bright Street, Carbrook, Sheffield,

"October 7th, 1891."

We are credibly informed that Mr. Darby's father has resided in the district more than thirty years, and the family are well known and highly respected.

But what ailed Mr. George Darby? In reply we seem to hear a chorus of 10,000 English voices whose owners have suffered as he did, and been cured by the same agent that at last restored his health, and perhaps snatched him from a yawning grave—indigestion and dyspepsia, the bane and curse of every civilised nation. Anybody can destroy life: what shall be said of Mother Seigel, whose mission was to save it?

Poor General Jackson! Dyspepsia killed him at last. But that was many a year before Seigel's Syrup was discovered. If it had only been known in his day! But, why talk so? Spring comes none the sooner because men die of winter's cold.